

25<sup>th</sup> October, 2024

To

The Manager - Listing,  
BSE Limited,  
Rotunda Building,  
Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street,  
Mumbai - 400 001  
Scrip Code: 543276

The Manager - Listing,  
National Stock Exchange of India Limited,  
Exchange Plaza,  
Bandra Kurla Complex,  
Bandra (East),  
Mumbai - 400 051  
Stock Code: CRAFTSMAN

Dear Sir/Madam,

**Sub: Intimation of publication of the Financial Results in the newspaper as per Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015;**

We wish to inform you that pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the newspaper advertisement published by the Company relating to unaudited financial results for the quarter and half year ended 30<sup>th</sup> September, 2024 in the English newspaper (The Hindu BusinessLine) and Regional (Tamil) newspaper (Dinamani) on 24<sup>th</sup> October, 2024 are enclosed for your records.

Kindly note that we will also upload this information on the Company's website, at [www.craftsmanautomation.com](http://www.craftsmanautomation.com).

Kindly take the same into your records.

Thanking you.

Yours faithfully,  
**for CRAFTSMAN AUTOMATION LIMITED**

Shainshad Aduvanni  
**Company Secretary & Compliance Officer**

Encl: As above

# Investment curbs on China unlikely to be eased, says FM

**THE 4I ARMOUR.** Sitharaman outlines India's strategy to achieve developed nation status by 2047 by focusing on Four I's: Infrastructure, Investment, Innovation and Inclusiveness

**Shishir Sinha**  
New Delhi



**AFFIRMATIVE ACTION.** Union Minister for Finance and Corporate Affairs Nirmala Sitharaman at the Wharton Business School event in the US. MINISTRY OF FINANCE-X

A day after the border patrol agreement with China, Finance Minister Nirmala Sitharaman indicated that investment restrictions with border nations are unlikely to be eased.

She also highlighted the 'Four I's' as part of an overall strategy to achieve developed nation status by 2047.

"I cannot blindly receive foreign direct investment (FDI) because I want money for investment, forgetful or unmindful of where it is coming from," she said in an interaction with students at the Wharton Business School in the US on Tuesday. "We want business, we want investment but we also

the national interest." The dispute between India and China led to a stagnation in ties at a time of exploding demand for electric vehicles, semiconductors and artificial intelligence, key growth areas offering opportunities for co-operation.

India stepped up vetting and security clearances in 2020 to scrutinise investments from companies based in neighbouring countries.

**ROADMAP TO VISION**  
Talking about the roadmap to achieve the developed nation status by 2047, she said India is at a critical juncture.

"We have set ourselves a destination of becoming a developed nation in 2047. Infrastructure, which includes physical as well as digital infrastructure... Investment, which includes both public and private investment... Then, there is innovation and finally, inclusiveness. These 4 I's will address the rough path through which we want to become a developed nation by 2047," she said.

Talking about the digital access that the government has given to its citizens, she said that it is a very powerful instrument.

"They have adapted to the

technology, we've seen the outcome."

"Today, India wouldn't have been the fastest-growing economy if the people hadn't utilised the digital infrastructure, which was available to them free of cost," she said.

The most important part is inclusiveness, Sitharaman said.

"In everything that we do,

we want to make sure that everybody gets included."

She also said, "Affirmative action is given in the Constitution. You will have to uplift the poor; you will have to uplift."

Sitharaman said the third focus area is innovation and stressed on the need for innovative solutions for the problems specific to India and its aspirations.

"Many of the things that we want solutions for cannot be made somewhere and then brought here. The costs will go up and they may not be appropriate to the situation for which we want a solution. We want in-situ solutions for many of our problems. That itself becomes the challenge for innovations to work out," she said.

thehindu**businessline.**  
**Classifieds**  
REAL ESTATE  
SELLING  
RESIDENTIAL FLAT - RESALE

**LIKE NEW 2BHK.** Coimbatore LM Jn, P.N.Palayam, 1555 sq feet, 1st floor, gated community, CCP, Lift, Power back-up, security. No brokers. 1Cr negotiable. Call: 8940050050.

To advertise visit  
[www.thehindubusinessline.com](http://www.thehindubusinessline.com)  
Toll Free: 1800 102 4161

**KERALA BOOKS AND PUBLICATIONS SOCIETY**  
(An undertaking of the Government of Kerala)  
KAIKKANAD P. O,  
KOCHI 682 030, KERALA  
Website: [www.keralabooks.org](http://www.keralabooks.org)  
E-mail: [books.kbps@gmail.com](mailto:books.kbps@gmail.com)

P2-3397/2024-25/3473  
Date: 10/10/2024

**e-Tender Notice**  
e-Tenders are invited through [www.etenders.kerala.gov.in](http://www.etenders.kerala.gov.in) for the supply of Fully Automatic Box Strapping Machine. Further details can be availed directly over phone 0484-2422343/9995412786 our website [www.keralabooks.org](http://www.keralabooks.org).

Sd/-  
Managing Director

**Malabar Regional Co-Operative Milk Producers' Union Ltd.**  
Kannur Dairy, Kaitiappuram PO,  
Sreekandapuram, Kannur-870631  
Ph: 0460- 2233501/545

**RE E-TENDER NOTICE**  
Milma Kannur Dairy invites Re E-Tender for DSITC of holding tube with accessories for modification of 5kph curd processing plant.  
Bid ref no: KNRENGG/135/2024-25/  
CURD PLANT MODIFICATION  
E-Tender ID: 2024\_KCMMF\_691636\_2  
Estimated cost: 13 lakhs  
Last date of submission: 05.11.2024, 10:00 AM  
For more details visit [www.milma.com](http://www.milma.com)  
or contact - 9447701332, 8139085794.  
Email: [knreng@malabarmilma.coop](mailto:knreng@malabarmilma.coop)  
DAIRY MANAGER

CRAFTSMAN AUTOMATION LIMITED							
CIN: L28991TZ1986PLC001816							
Regd. office: 123/4, Sangothipalayam Road, Arasur Post, Coimbatore - 641 407, Tamil Nadu							
Tel: 0422 - 7165000, Fax: 0422 - 7165056, Website: <a href="http://www.craftsmanautomation.com">www.craftsmanautomation.com</a> , Email: <a href="mailto:investor@craftsmanautomation.com">investor@craftsmanautomation.com</a>							
<b>1. Extract from the Unaudited Consolidated Financial Results of Craftsman Automation Limited for the Quarter and Half year ended 30<sup>th</sup> September, 2024</b>							
(Rs. in Lakhs except per share data)							
Sr. No	Particulars	Quarter Ended			Half Year Ended		Year Ended
		30-Sep-2024	30-Jun-2024	30-Sep-2023	30-Sep-2024	30-Sep-2023	31-Mar-2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Revenue from Operations	1,21,395	1,15,119	1,17,906	2,36,514	2,21,669	4,45,173
2	Net Profit / (Loss) (before Tax & Exceptional items)	8,215	8,071	13,405	16,286	24,150	44,469
3	Net Profit / (Loss) before Tax (after Exceptional items)	8,215	8,071	13,405	16,286	24,150	44,469
4	Net Profit / (Loss) (after Tax & Exceptional items)	6,169	5,949	10,449	12,118	18,533	33,733
5	Total Comprehensive Income [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	6,138	6,475	10,311	12,613	18,570	33,753
6	Share Capital	1,193	1,193	1,056	1,193	1,056	1,056
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet						1,59,200
8	Earnings Per Share Basic & Diluted (Face Value of Rs. 5/- each) (Not Annualised)						
	- Basic Rs.	27.24	24.82	44.75	50.72	80.00	144.11
	- Diluted Rs.	27.24	24.82	44.75	50.72	80.00	144.11
<b>2. Extract from the Unaudited Standalone Financial Results of Craftsman Automation Limited for the Quarter and Half year ended 30<sup>th</sup> September, 2024</b>							
(Rs. in Lakhs except per share data)							
Sr. No.	Particulars	Quarter Ended			Half Year Ended		Year Ended
		30-Sep-2024	30-Jun-2024	30-Sep-2023	30-Sep-2024	30-Sep-2023	31-Mar-2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Revenue from Operations	90,621	86,156	82,445	1,76,777	1,58,016	3,20,779
2	Profit before tax	3,828	4,453	8,428	8,281	15,687	26,550
3	Profit after tax	2,861	3,230	6,271	6,091	11,680	19,759
4	Total Comprehensive Income	2,707	3,796	6,171	6,503	11,791	19,837
<b>3. The above is an extract of the detailed format of Quarterly and Half yearly Financial Results filed with the Stock Exchanges on 23<sup>rd</sup> October, 2024 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Half yearly Financial Results are available on the company website, <a href="http://www.craftsmanautomation.com">www.craftsmanautomation.com</a> and on the websites of the Stock Exchange(s) i.e. <a href="http://www.bseindia.com">www.bseindia.com</a> and <a href="http://www.nseindia.com">www.nseindia.com</a>.</b>							
For CRAFTSMAN AUTOMATION LIMITED							
Place: Coimbatore Date: 23 <sup>rd</sup> October, 2024				Srinivasan Ravi Chairman and Managing Director			

BIRLA CORPORATION LIMITED				
CIN- L01132WB1919PLC003334				
Regd. Office: 9/1, R.N. Mukherjee Road, Kolkata-700 001				
(An MP Birla Group Company)				
E-mail: <a href="mailto:coordinator@birlacorp.com">coordinator@birlacorp.com</a>				
Website: <a href="http://www.birlacorporation.com">www.birlacorporation.com</a>				
Phone: (033) 6616 6745/6729; Fax: (033) 2248 2872/7988				
EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER, 2024				
(₹ in Crores)				
Particulars	Consolidated			
	Quarter Ended 30th Sept, 24 (Unaudited)	Half Year Ended 30th Sept, 24 (Unaudited)	Quarter Ended 30th Sept, 23 (Unaudited)	
1. Total Income from operations (Net)	1,969.78	4,177.19	2,311.74	
2. Net Profit / (Loss) before tax and exceptional items	(35.69)	8.31	77.37	
3. Net Profit / (Loss) before tax after exceptional items	(35.69)	8.31	77.12	
4. Net Profit / (Loss) after tax	(25.19)	7.43	58.37	
5. Total Comprehensive Income for the period (Comprising profit for the period after tax and other comprehensive income after tax)	133.10	338.56	189.97	
6. Paid-up equity share capital (Face Value ₹ 10/- Per Share)	77.01	77.01	77.01	
7. Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet of previous year	5,666.03 (As on 31/03/2024)	5,666.03 (As on 31/03/2024)	4,982.37 (As on 31/03/2023)	
8. Basic and Diluted Earnings Per Share for the period (₹)	(3.27)	0.96	7.58	
<b>Notes:</b>				
1. The above results were reviewed by the Audit Committee on 22nd October, 2024 and taken on record by the Board of Directors of the Company at its meeting held on 23rd October, 2024. The Statutory Auditors of the Company have expressed an unmodified opinion on these financial results.				
2. Key Standalone Financial Information:				
Particulars	Quarter Ended 30th Sept, 24 (Unaudited)	Half Year Ended 30th Sept, 24 (Unaudited)	Quarter Ended 30th Sept, 23 (Unaudited)	
	1,141.34 (20.17)	2,371.00 (31.18)	1,438.84 (67.46)	
Total Income				
Net Profit / (Loss) before tax and exceptional items	(20.17)	(31.18)	67.46	
Net Profit / (Loss) before tax after exceptional items	(20.17)	(31.18)	67.21	
Net Profit / (Loss) after tax	(16.66)	(25.83)	47.10	
3. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of Unaudited Financial Results is available on the Stock Exchange website ( <a href="http://www.nseindia.com">www.nseindia.com</a> and <a href="http://www.bseindia.com">www.bseindia.com</a> ) and on the Company's website ( <a href="http://www.birlacorporation.com">www.birlacorporation.com</a> ).				
For Birla Corporation Limited				
(HARSH V. LODHA)				
Chairman				
DIN 00394094				
Kolkata 23rd October, 2024				
<b>MP Birla Cement : Cement se Ghar tak</b>				

**PPGCL**  
Regd Office: Shalabdi Bhawan, B12 & 13, Sector 4, Gautam Budh Nagar, Noida, Uttar Pradesh-201301  
Plant Address: PO- Lohgara, Tehsil-Bara Prayagraj (Allahabad), Uttar Pradesh-212107  
Phone: +91-120-6102000/6102009 CIN: U40101UP2007PLC032835

**NOTICE INVITING EXPRESSION OF INTEREST**  
Prayagraj Power Generation Company Limited invites expression of interest (EOI) from eligible vendors for **Below Packages** of 3x660 MW Thermal Power Plant at Prayagraj Power Generation Company Limited, Bara, Dist. Prayagraj, Uttar Pradesh, India.

- 1) Procurement of Sodium Hypo Chloride (PPGCL/FY25/DJ/751).
- 2) Renovation & Facelift of Samudaik Bhawan in PPGCL (PPGCL/FY25/DJ/750)

Details of pre-qualification requirements, bid security, purchasing of tender document etc. may be downloaded using the URL-<https://www.ppgcl.co.in/tenders.php> Eligible vendors willing to participate may submit their expression of interest along with the tender fee for issue of bid document latest by 27<sup>th</sup> October 2024.

**The Canning Industries Cochin Limited**  
CIN: U01122KL1947PLC000257, Registered Office: C-234-32, CAICO Road Valarkavu, Thrissur-680 006. Phone: 0487-2420685, 2442036. E-mail: [caico@gmail.com](mailto:caico@gmail.com) Website: [www.caico.in](http://www.caico.in)

**NOTICE OF THE 77<sup>th</sup> ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING INFORMATION & BOOK CLOSURE**

NOTICE is hereby given that:

1. The 77<sup>th</sup> Annual General Meeting (AGM) of the members of The Canning Industries Cochin Limited will be held on Friday, the 15th day of November, 2024 at 10.30 a.m. through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013, read with Ministry of Corporate Affairs (MCA) general circular No. 09/2024 dated September 19, 2024 read with circulars dated September 25, 2023 (9/2023), December 28, 2022 (10/2022), May 05, 2022 (02/2022), December 14, 2021 (21/2021), January 13, 2021 (02/2021), May 5, 2020 (20/2020), April 13, 2020 (17/2020) and April 8, 2020 (14/2020) (collectively referred to as "MCA Circulars") to transact the Businesses as set out in the Notice of the Meeting.
2. The Company had sent the Annual Report along with the Notice of AGM on 19/10/2024 through electronic mode to Members whose email addresses are registered with the Company or our Share Transfer Agent "Link Intime India Private Limited". The Notice and Annual Report for the financial year 2023 - 2024 is also available in the website of the Company at [www.caico.in](http://www.caico.in) and on the CDLS website [www.evotingindia.com](http://www.evotingindia.com).
3. As per Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Saturday, the 09th day of November, 2024 to Friday, the 15th day of November, 2024 (both days inclusive) for the purpose of the AGM of the Company.
4. Members holding shares as on the cut-off date, i.e. on Friday, 08th November, 2024 (End of Day) may cast their votes in the business set out in the Notice of the AGM through remote e-voting or e-voting at the AGM.
5. All the Members are informed that:  
a. Shareholder will be provided with a facility to attend the AGM through VC/OAVM through the CDLS e-voting system. The instructions for joining the AGM and the manner of participation in the remote e-voting or casting their vote through the e-voting system during the AGM are provided in the Notice of the AGM.  
b. The business set out in the Notice of the AGM may be transacted only through voting by electronic means.  
c. The remote e-voting shall commence on Tuesday, the 12th day of November, 2024 (9.00 a.m.) and ends on Thursday, the 14th day of November, 2024 (5.00 p.m.).  
d. The cut-off date for determining the eligibility to remote e-voting and e-voting at the AGM is on Friday, 08th November, 2024.  
e. Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after the dispatch of the Notice and holding shares as on the cut-off date, i.e. 08th November, 2024 may obtain log in ID and password by sending an e-mail to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or [coimbatore@linkintime.co.in](mailto:coimbatore@linkintime.co.in). However, if a person is already registered with CDLS to remote e-voting, then the existing User ID and password can be used for casting vote.  
f. Members may note that the remote e-voting module shall be disabled by CDLS after 5.00 p.m. on 14th day of November, 2024. The facility for e-voting shall be made available at the AGM. The members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again. Once the e-vote on the resolution is cast by the members, they shall not be allowed to change it subsequently.  
6. The Company has appointed Mrs. Malathy N. Practising Company Secretary (Membership No. FCS: 12792) or in her absence, Mr. Prashant Mohan, Practising Chartered Accountant (Membership No. FCA: 232739), as the Scrutinizer to conduct the remote e-voting process and e-voting at the AGM in a fair and transparent manner.  
7. In case you have any queries or issues regarding attending AGM & e-voting from the CDLS e-voting System, you can write an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or contact at toll free no. 1800 21 09911.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDLS,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Future, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Panel (East), Mumbai - 400013 or send an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or call toll free no. 1800 21 09911.

For The Canning Industries Cochin Limited  
Sd/-  
CHIRANKANDATH PALU JOSE  
Chairman and Director (DIN:00764405)

October 24, 2024  
Thrissur, Kerala - 680005

BAJAJ HOLDINGS & INVESTMENT					
Performance Highlights Q2 FY25					
Consolidated Results					
Particulars	Q2 FY25	Q2 FY24	H1 FY25	H1 FY24	FY24
Total income	293	240	441	359	1,713
Share of profits of associates	1,321	1,464	2,861	2,824	5,955
Profit before tax	1,559	1,662	3,177	3,096	7,493
Profit after tax	1,436	1,491	3,047	2,907	7,267
Standalone Results					
Particulars	Q2 FY25	Q2 FY24	H1 FY25	H1 FY24	FY24
Total income	1,143	1,679	1,282	1,792	3,176
Profit before tax	1,090	1,643	1,180	1,716	3,021
Profit after tax	1,051	1,571	1,117	1,627	2,896
Investments (at cost)	12,720	11,017	12,720	11,017	12,559
Investments (at market value)	2,66,380	1,63,707	2,66,380	1,63,707	2,10,707
BAJAJ HOLDINGS & INVESTMENT LIMITED   CIN: L65100PN1945PLC004656   Website: <a href="http://www.bhil.in">www.bhil.in</a>					
Registered Office: C/o Bajaj Auto Limited Complex, Mumbai - Pune Road, Akurdi, Pune - 411 035					
Corporate Office: 6th Floor, Bajaj Finserv Corporate Office, Off Pune - Ahmednagar Road, Viman Nagar, Pune - 411 014					
This is an abridged representation of the unaudited financial results of Q2 FY25 and is not for the purpose of legal compliance. As required by regulations, the results have been prepared as per Indian Accounting Standards (Ind AS).					



# தீபாவளி: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சென்னை, அக். 23: தீபாவளியை யொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், சில அரசு அலுவலகங்களில் உள்ள சில அதிகாரிகள், அலுவலர்கள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.

திடீர் சோதனை: அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சந்தேகத்துக்குரிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

சென்னையில் விருகம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகம், பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகம், ஆலந்தூர் சார்-பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், பூத்தமல்லி நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதேபோல, வேலூர் மாவட்டம் காட்பாடு, அருகே தமிழக - ஆந்திர எல்லை சிறிவடையான்பேட்டை பகுதியில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்-பதிவாளர் அலுவலகம், அவல்புத்தூறு சார்-பதிவாளர் அலுவலகம், தருமபுரி மாவட்டம் அருள் சார்-பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார்-பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

திருப்போளூர் சார்-பதிவாளர் அலுவலகம், அச்சாப்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகம், மயிலாடுதுறை சார்-பதிவாளர் அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்-பதிவாளர் அலுவலகம், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பெரம்பலூர் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

பணம், ஆவணங்கள் பறிமுதல்: பல இடங்களில் இந்தச் சோதனை இரவுக்கு பின்னரும் நடைபெற்றது. சோதனை நடைபெற்ற பெரும்பாலான அலுவலகங்களில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உரிய விளக்கத்தை அளிக்காவிட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை ரீதியான நடவடிக்கைக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

# பண மோசடி புகார்: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சாத்தான்குளம், அக். 23: பண மோசடி புகார் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஏசுராஜசேகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 8 மாதங்களாகப் பணியாற்றிவரும் இவர், முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளராக இருந்தார். அப்போது ஆசிரியர், உதவியாளர் பணிகளை வாய்க்கித் தருவதாகவும் போலீஸ் பணி நியமன ஆணைகள் கொடுத்தும் 27 பேரிடம் ரூ. 1.47 கோடி பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.



ஏசுராஜசேகர்.

தொடர்பாக பாதிக்கப்பட்டோர் ஏசுராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் மீது நாகர்கோவில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்தனர்.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் முன் ஆஜரானதாகவும், புகாருக்கும் தனக்கும் தொடர்பில்லை என எழுத்துப் பூர்வமாக பதிலளித்ததாகவும் தெரிப்போர். இந்த நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருநெல்வேலி சரக டி.ஜி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

# தூத்துக்குடியில் பீடி இலை, ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி, அக். 23: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த மஞ்சள் கிரம், ஏலக்காய், பீடி இலை மூட்டைகளை கிழிய பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தது, 4 பேரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி கிழிய பிரிவு காவல் ஆய்வாளர் விஜயானிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், போலீஸார் அடங்கிய குழுவினர் கோவளம் கடற்கரையில் புதன்கிழமை ரோந்து சென்றனர்.

அவ்வழியே வந்த சிறிய ரக லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் முகம் கழுவாதவர்கள் மஞ்சள் கிரம், ஏலக்காய், பீடி இலைகள் என 36 மூட்டைகளில் 14 மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாகக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, வாகனத்திலிருந்து ஏரல் மாறமங்கலத்தைச் சேர்ந்த முருகன் மகன் நொடிநீர் (21), அரிபுத்திரன் மகன் விஷ்வா (19), முன்னகராஜ ராஜீவ் (36) வடிவேல் மகன் ராஜேஸ் (36), பொட்டல்ம்காடு முத்துகிருஷ்ணன் மகன் முருகராஜ் என்ற வினித் (28) ஆகிய 4 பேரைக் கைது செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

# ஊழல் தடுப்பு ஆய்வாளருக்கு லஞ்சம்: டாஸ்மாக் மண்டல மேலாளர் உள்பட இருவர் கைது

சிதம்பரம், அக்.23: கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டாஸ்மாக் மண்டல மேலாளர், இளநிலை உதவியாளர் ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அருள் பிரதான சாலையின் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (53). இவர், கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் ராதாகிருஷ்ணன்.

இவர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் திருவேங்கடத்திடம் தங்காது டாஸ்மாக் மண்டல மேலாளர் செந்தில்குமார் குறித்து புகார் வந்ததால் தகவல் தெரிவிக்கக் கோரினார், தீபாவளி நேரத்தில் டாஸ்மாக்கில் சோதனை மேற்கொள்ளக் கூடாது எனவும், கூடுதல் விலைக்கு மதுப்படிசை விற்பதாக தகவல் கிடைத்ததால் அது குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்து மேலாளர் அறிவுறுத்தலின் போலீஸ், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றார்.



டாஸ்மாக் மண்டல மேலாளர் செந்தில்குமார். (வலது) இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன்.

# வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் தயாரிக்க முயற்சி

5 கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது

சென்னை, அக். 23: சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்க முயன்றதாக 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடுங்கையூர் பகுதியில் செல்வாக்கிழமை ரகசிய கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, 7 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கைப்பேசிகள், சிறிய எடைபோடும் இயந்திரம், சார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கல்லூரி மாணவர்கள் சிக்கினர்: பின்னர், அவைவரையும் கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டது தேனாம்பேட்டை பிளமிட் பிரான்சிஸ் (21), பூத்தமல்லி நவீன் (22), கொடுங்கையூர் பிரவீன் பிரணவ் (21), அரவிந்த் (38), நந்தியம்பாக்கம் கிஷோர் (21), ரூரன்பாண்டியன் (22), மணவி தனுஷ் (23) என்பது தெரியவந்தது.

இதில் பிரவீன் பிரணவ், கிஷோர், நவீன், தனுஷ் ஆகிய 4 பேரும் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டி. படித்து வருவதும், ரூரன்பாண்டியன், அனைவரும் சென்னை சிவசுப்பிரமணியம் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு யூடியூப் இரஃபானுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை செயல்பட 10 நாட்கள் தடையும, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் டாக்டர் ஜெராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மணவியின் பிரசவத்தின்போது, தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய விடியோவை யூடியூப் இரஃபான் யூடியூபில் பதிவிட்டார். 14 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்ட இந்த விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணித் துறை சார்பில் காவல் துறையிடம் புகாரளிக்கப்பட்டது, மற்றொருபுறம், துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் இரஃபானுக்கு தனித்த யூடியூப் இரஃபானுக்கு அனுமதி இல்லாத விவகாரத்தை தவிர அனைத்து உறுப்பினர்களும் அணுகப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் விளக்கத்தை சமர்ப்பித்தது. ஆனால், அது ஏற்கப்படவில்லை எனக் கூறி மருத்துவமனை செயல்பட வியாழக்கிழமை (அக்.24) முதல் 10 நாட்களுக்கு தடை விதித்து மருத்துவ சேவைகள் இயக்குநர் உத்தரவிட்டார்.

மேலும், விதிகளின்படி ரூ.50,000 அபராதம் விதித்தார். தொப்புள் சிகிச்சையில் உள்ள கர்ப்பினிகளைத் தவிர மற்ற அனைத்து உள்நோயாளிகளுக்கும், புற நோயாளிகளுக்கும் அடுத்த 10 நாட்களுக்கு சிகிச்சையளிக்க தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்

(முன்னர் சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது)  
 பதிவு அலுவலகம்: "கொர்ப்ஸ்", ஊண்.12, காந்தி நகரம் கான் சாலை, நாகர்கோட்டம், சென்னை 600 006.  
 இணையதளம்: www.tvsholdings.com தொலைபேசி: 044 - 28332115 | மின்னஞ்சல்: corpsec@tvsholdings.com  
 CIN: L35999TN1962PLC004792

## 30 செப்டெம்பர் 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள்

(ரூ. கோடிகளில்)

எ. எண்	விவரங்கள்	தனித்த		ஒருங்கிணைந்த			
		முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு		
		30.09.2024	30.09.2023	31.03.2024	30.09.2023	31.03.2024	
1	மொத்த வருமானம்	56.55	484.59	1,646.56	11,562.24	10,619.78	40,282.02
2	நிதிநிலைகளை வகைகள் மற்றும் வரிக்கு முன் நிகர லாபம் / (நஷ்டம்)	16.17	98.38	415.19	901.37	727.68	2,791.49
3	நிதிநிலைகளை வகைகளுக்கு ரின் வரிக்கு முன் நிகர லாபம் / (நஷ்டம்)	16.17	96.64	410.12	901.37	725.94	2,786.42
4	நிதிநிலைகளை வகைகள் மற்றும் வரிக்கு முன் நிகர லாபம் / (நஷ்டம்)	12.44	82.98	338.74	598.81	457.31	1,782.38
5	நட்டங்கள் கணத்திற்கான நிதிநிலை மொத்த வருமானம் (நட்டங்கள் கணத்திற்கான வரிக்கு முன் லாபம் / (நஷ்டம்) மற்றும் (வரிக்கு முன்) நிகர நிதிநிலை வருமானம்	12.56	82.54	336.08	676.89	469.04	1,728.28
6	செலுத்தப்பட்ட சம்பங்கு ஸ்தலம் (முடிவடைந்த ஒரேயொரு பங்கிற்கும் ரூ.5/-)	10.12	10.12	10.12	10.12	10.12	10.12
7	நிர்வாகம் (மறு மதிப்பீடு நிர்வாகம் நீக்கலாக)	-	-	1,439.45	-	-	2,829.95
8	பங்குகளின் ரிசீபியம் கணக்கு	36.44	36.42	36.42	36.44	36.42	36.42
9	நிகர மதிப்பு	1,465.99	1,405.98	1,440.37	3,100.40	2,403.32	2,619.28
10	நிறுவனவியல் உள்ள கடன் (மற்ற முடியாத திருப்பி எடுக்கக்கூடிய கிரெடிட்டுகள்)	643.64	-	550.00	27,261.45	-	26,232.48
11	நிறுவனவியல் உள்ள திருப்பி எடுக்கக்கூடிய முன்னிறை பங்குகள்	-	873.03	-	-	873.03	-
12	கடன் சம விகிதாசாரம் (நிதிநிலைகளை வகைகள் உட்பட)	0.37	NA	0.31	7.06	3.44	8.24
13	பங்கு ஒன்றிணை சம்பந்தியம் (பங்கு மதிப்பு ரூ.5/- ஒரு பங்குக்கு) (ஆண்டு விகிதம் செய்யப்பட்டவர்களை) (ஆ) அடிப்படை (ரூபாயில்) (ஆ) டைக்கூட்டட் (ரூபாயில்)	6.15	41.01	167.43	137.54	112.65	395.60
14	நீட்டிக்கக்கூடிய ஸ்தலம் ஒதுக்கீடு	6.15	41.01	167.43	137.54	112.65	395.60
15	நீட்டிக்கக்கூடிய கடன் பந்தி ஒதுக்கீடு	NA	NA	NA	NA	NA	NA
16	கடன் சேவை அளிப்பு விகிதாசாரம் (மட்டம்)	NA	NA	NA	NA	3.79	NA
17	வட்டி சேவை அளிப்பு விகிதாசாரம் (மட்டம்)	NA	NA	NA	NA	8.19	NA
18	நட்டப் பங்கு விகிதம் (மட்டம்)	NA	0.49	NA	NA	1.02	NA
19	நீண்ட கால கடன் விகிதம் செய்யப்பட்ட ஸ்தலம் ஒதுக்கீடு (மட்டம்)	NA	-	NA	NA	2.80	NA
20	கணக்குகளின் ஸ்தலம் பெறவேண்டியவற்றிற்கு வரக்கூடக் விகிதம் (மட்டம்)	NA	-	NA	NA	-	NA
21	நட்டப் பெறுபவர்களின் விகிதம் (மட்டம்)	NA	0.98	NA	NA	0.64	NA
22	மொத்த கடனுக்கு மொத்த செலுத்தக்கூடிய விகிதம் (மட்டம்)	0.29	0.36	0.23	0.58	0.60	0.59
23	கடனாணியின் கழற்சி விகிதம் (மட்டம்)	NA	10.84	NA	NA	33.28	NA
24	சரக்கிடுப்பு கழற்சி விகிதம் (மட்டம்)	NA	6.55	NA	NA	8.75	NA
25	செயல்பாட்டு இலாப விகிதம் (%)	NA	12.05	NA	NA	13.07	NA
26	நிகர இலாப விகிதம் (%)	22.00	10.80	20.57	5.18	4.31	4.44

குறிப்புகள்:  
 1. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் 2015ல் வகுத்தவை செபி (பட்டியல்) கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு (தேவைகள்) விதிகள், விதி 33 மற்றும் 52ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்ச்சுக்கு தகவல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை முடிவுகளின் கருக்கம் ஆகும். நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் ஸ்டாக் எக்ஸ்ச்சுக்கான இணையதளம் (www.bseindia.com) மற்றும் சென்னை இணையதளம் (www.tvsholdings.com) ஆகியவற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  
 2. மான்சூறு தேய் நிறுவனம் உட்பட நிர்வாகம், சென்னை அங்கீகரிக்கப்பட்ட நிதிநிலை, நிறுவனத்தின் உட்கார்ப்பில் விவரம் ஆகஸ்ட் 10, 2023 அன்று ரிசீக்சுப்பட்டது. ஆகஸ்ட் 30, 2023ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான முடிவுகள் வழங்கப்பட்ட பின்விவரங்கள் மற்ற கணக்குடன் ஒரே இடம் முடியாது.  
 3. முந்தைய கணத்திற்கான தேவைகள் நட்டங்கள் கணத்தின் தேவைகேற்றவாறு மறுவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இடம்: சென்னை  
 தேதி: 23.10.2024

டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டிற்கான  
 ஓய்வோர் /  
 வேறு சேவையாளர்  
 தலைவர்